

உடனடி வெளியீட்டுக்காக

ப்ராம்ப்ட்டன் கால்பந்து மையம் சேவ் மேக்ஸ் விளையாட்டு மையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது

எபோதுமில்லாமல் முதலாவது முறையாக பொதுக் கட்டிடங்களுக்கு பெயர் சூட்டும் உரிமைகளுக்கான ஒப்பந்தத்திற்கு நகர நிர்வாகம் இறுதி முடிவு எடுக்கிறது.

ப்ராம்ப்ட்டன், ON (அக்டோபர் 26, 2020) – சாண்டல்வுட் பார்க்வே ஈஸ்ட்-இல் 1475 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள ப்ராம்ப்ட்டன் கால்பந்து மையமானது விரைவில் புதிய ஒரு பெயரை - அதாவது சேவ் மேக்ஸ் விளையாட்டு மையம் - என்ற பெயரைத் தாங்கி நிற்கும்.

செப்டம்பர் 30 தேதியன்று, ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் மற்றும் சேவ் மேக்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு இடையிலான ஒரு 15 ஆண்டுக்கால உடன்படிக்கைக்கு ப்ராம்ப்ட்டன் நகர் மன்றம் ஒப்புதல் வழங்கியது; இதன்படி, \$2,512,500 தொகைக்கு ப்ராம்ப்ட்டன் கால்பந்து மையத்திற்கு வெளியிலாக, தனது பெயர் எழுதிக்கொள்ளும் உரிமை இந்த நிறுவனத்திற்கு கிடைக்கிறது. மார்ச் 2019 இல் நகர் மன்றத்தினால் ஒப்புதல் வழங்கப்பட்ட நகரத்தின் நிதி ஆதாரம் செய்துகொள்ளும் உத்திக்கு வழங்கப்பட்ட ஒப்புதலை ஒட்டி இந்த உடன்படிக்கைக்கு இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

நகரின் எந்த ஒரு கட்டிடத்திற்கும் ஒரு பெயரைச் சூட்டிக்கொள்வதற்கான உரிமைகளை வழங்குவதானது, அந்த நகரின் எதிர்கால மேம்படுத்தல்கள் மற்றும் இயக்க செலவுகளை ஈடுகட்டுவதற்கான புதிய வருவாயை உண்டாக்குகின்ற வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுக்கிறது. இப்படி பெயர் சூட்டிக்கொள்வதற்கான உரிமைகள் அளிப்பதன் வாயிலாகக் கிடைக்கின்ற வருவாய் ஆனது, குடியிருப்பு வாசிகளுக்கு அளிக்கவிருக்கும் பெரிய அளவிலான சேவைகளை வழங்குவதன்பேரில் ஏற்படுகின்ற அதிகரித்த செலவுகளை ஈடுகட்ட உதவுகிறது. இதன்மூலமாக, வரிகட்டுவோருக்கு அதிக சமை கொடுக்காமல் தவிர்க்க முடிகிறது.

நகர நிர்வாகத்தில் அதன் கட்டிடங்களின் வெளிப்புற பெயர்ப்பலகைகளில், சாலைகளில் இருக்கும் பெயர்ப்பலகைகளில், வழிகாட்டும் பலகைகளில் மற்றும் இதர நிர்வாக மற்றும் விளம்பர பலகைகளில் இந்த பெயர் மாற்றம் வேலைகளை நகர நிர்வாகம் துவங்கும்.

சமுதாயத்திற்கு சேவையைத் திருப்பி செலுத்தும் வகையாக, சேவ் மேக்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனமானது பள்ளி நேரத்திற்கு பிறகான ஒரு கூடைப்பந்து நிகழ்ச்சியை நடத்த 10லிருந்து 13 வயதுடைய பாலகர்களுக்கு தனது சேவ் மேக்ஸ் விளையாட்டு மையத்தில் உபசரிப்பு வழங்கும் .

[இளைஞர்களுக்கு ஆதரவான நியமனம் பெற்ற ஒரு சமுதாயமாக இருக்கின்ற](#), நகர நிர்வாகத்திற்கு

இளைஞர்களுக்கான நிகழ்ச்சிக்கு முதலீடு செய்வது என்பது, முக்கியமான முன்னுரிமைகொண்ட விஷயமாகும்.

பெயர் சூட்டிக்கொள்ளும் உரிமைகல் நிதி அனுசரணை அளித்தல்

மார்ச் 2019 இல், பிராம்ப்டன் நகர சபை நகரெங்கும் நிதி அனுசரணை அளிக்கின்ற யுக்தி மற்றும் பெயர் சூட்டிக்கொள்வதற்கான உரிமைகள் பற்றிய கொள்கையை பின்பற்றுவதன் ஒரு அங்கமாக, நகரின் எந்தெந்த கட்டிடங்களுக்கு பெயர் சூட்டிக்கொள்ளும் உரிமைகளை விற்பனை செய்வது என்பது பற்றிய சிறிய பட்டியலுக்கு ஒப்புதல் அளித்தது. நகரம் முழுக்கவுமான நிதி அனுசரணையளித்தல் மற்றும் பெயர் சூட்டிக்கொள்ளும் உரிமைகள் அளிக்கும் திட்டமானது, வணிகங்கள் சமூகத்துடன் இணைவதற்கென தனிப்பயனாக்கப்பட்ட வாய்ப்புகளை வழங்குகிறது, மேலும் குடியிருப்பாளர்களுக்கு மேம்பட்ட அனுபவங்களை உருவாக்குகிறது. அதிகரித்துவரும் நிதி நெருக்கடிகளின் காரணமாக, வரி செலுத்துவோர் மீதான தாக்கத்தைக் குறைக்க நகர நிர்வாகம் உறுதியூண்டுள்ள அதே நேரத்தில், குடியிருப்புவாசிகளுக்கு மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தையும் வழங்குகிறது. கோர் மெடோஸ் சமுதாயக் கூடம் மற்றும் டெராமோட்டோ கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட நிதி அனுசரணை வழங்குகின்ற மற்றும் பெயர் சூட்டுகின்ற உரிமைக்கான வாய்ப்புகளைப் பற்றி அறிய, www.brampton.ca/sponsorship க்கு வருகை தரவும் அல்லது sponsorbrampton@brampton.ca எனும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்

ப்ராம்ப்டன் கால்பந்து மையம் பற்றி

152,000 சதுர அடி வசதி கொண்ட இந்தக் கட்டிட அமைப்பானது, மூன்று உள்ளூர்க்க செயற்கைப் புல்தரை மைதானங்கள், தனித்து ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒரு நடன ஸ்டூடியோ மற்றும் ஆண்டு முழுவதும் இயங்கக்கூடிய, முழு அளவிலான FIBA மைய மைதானமாக மாற்றப்படக்கூடிய வகையில் இருக்கின்ற மூன்று கூடைப்பந்து மைதானங்களுடன் கூடிய அதிநவீன உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. வெளிப்புற வசதிகளில் விளையாட்டு மைதானங்கள், ஒரு கூடைப்பந்து மைதானம், ஸ்ப்ரே பேட் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவை அடங்குகின்றன. இந்த இலையுதிர்கால பருவத்தில் முடிப்பதற்கு திட்டமிடப்பட்ட புதிய வசதிகளில், இரண்டு ஒளியூட்டப்படும் செயற்கைப் புல்தரை மைதானங்கள், எந்தப் பருவத்திற்கும் ஏற்ற குவிமாடம் போன்ற கூரை அமைப்பு, மூன்று பாதை கொண்ட 60 மீட்டர் ஓட்டப்பந்தய தடகளம் மற்றும் ஒரு பார்வையாளர்கள் உட்காருவதற்கான அமைப்பு ஆகியவை அடங்கும். இந்த வசதியமைப்புக் கட்டிடமானது, ஒவ்வொரு மாதமும் சராசரியாக 75,000 பார்வையாளர்களை ஈர்க்கிறது. இதற்கடுத்த நிலையாக, உள்ளூர்க்க களங்கள் மற்றும் மைதானங்கள் ஆகியவற்றுக்கும் பெயர் சூட்டிக்கொள்ளும் உரிமைகள் உள்ளன. ப்ராம்ப்டன் கால்பந்து மையத்தின் [மெய்நிகர் சுற்றுலா](#) பயணத்தை மேற்கொள்ளுங்கள்.

அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்ப்டன் கால்பந்து மையம் விரைவில் சேவ் மேக்ஸ் விளையாட்டு மையம் என மறுபெயர் சூட்டப்படும் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது நகரத்திற்கு குறிப்பிடத்தக்க அடுத்த

படியாகும் மற்றும் கணிசமான சமூக முதலீடும் ஆகும். குடியிருப்பாளர்களுக்கு சுமை அளிக்காத வகையில் வரி அல்லாத வருவாய் ஆதாரங்களைக் கண்டுபிடிப்பது பற்றி குடியிருப்பாளர்களிடமே கேட்டறிந்திருக்கிறோம். நிதி அனுசரணை பெறுவது மற்றும் பெயர் சூட்டும் உரிமைகள் என்பது, சமூகத்திற்கு பயனளிக்கும் வருவாயை உருவாக்குவதற்கான ஒரு புதிய வழியாகும். ”

பேட்ரிக் பிரவுன், மேயர், பிராம்ப்டன் நகரம்

“இந்த முதலீடானது கட்டிடத்திற்கு மறுபெயர் சூட்டுவதைக் காட்டிலும் பெரிதானது - வரி செலுத்துவோர் மீது சுமை ஏற்றுவதற்கு பதிலாக, வாய்ப்பு மற்றும் நமது வசதிகளை மேலும் மேம்படுத்தி, சில செயல்பாட்டு செலவுகளை ஈடுசெய்வதற்கான திறனைப் பற்றியது. இந்தக் கூடுதல் வருவாய் ஆனது விளையாட்டு மைய பயனர்களுக்கு அதிக சேவைகளை வழங்க எங்களுக்கு உதவுகிறது.”

– ரொவீனா சான்ட்லோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; தலைமைப் பொறுப்பு, சமுதாய சேவைகள், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் கால்பந்து மையமானது, ப்ராம்ப்ட்டன் நகரில் உள்ள ஒரு தனித்துவமான அடையாளம் கொண்ட விளையாட்டு வசதியமைப்பாகும்; இளைஞர்களுக்கு இலவசமான கூடைப்பந்து நிகழ்ச்சியை வழங்குகின்ற இந்தக் கூட்டு முயற்சியை நான் வரவேற்கிறேன் மற்றும் சேவ் மேக்ஸ் ரியல் எஸ்டேட் இன்க் நிறுவனத்திற்கு பாராட்டு தெரிவிக்கிறேன். கனடா நாட்டின் இளைய நகரங்களில் ஒன்றாக இருந்தபடி, ஒட்டுமொத்த நல்வாழ்வினை ஆதரிக்கத் தேவையான நடவடிக்கைகளை இளைஞர்களுக்கு வழங்குவது என்பது, மிக முக்கியமான ஒரு விஷயம் என்பதை நாங்கள் அறிவோம்

– சார்மேயன் வில்லியம்ஸ், நகர கவுன்சிலர், வார்டுகள் 7 & 8; துணைத்தலைமை பொறுப்பு, சமுதாய சேவைகள், ப்ராம்ப்ட்டன் நகரம்

“பல்வேறு நகர திட்டங்கள், முனைப்புக்கள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு, நிதி அனுசரணை பெறுவதற்காக வணிகங்களுடன் கூட்டாண்மைகளை உருவாக்குவதில் விடாமுயற்சியுடன் நகர ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்; இது வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. வசதியமைப்புக்களுக்கான பெயர் சூட்டும் உரிமைகளை விற்பது என்பது, நமது சமுதாயத்திற்கு மேம்பட்ட சேவைகள் மற்றும் திட்டங்களை தொடர்ந்து வழங்குவதற்கான மாற்று வருவாயைக் கண்டுபிடிப்பதற்கான சரியான வழியில் செல்வதற்கான ஒரு படியாகும். ”

– டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

" 2003 ஆம் ஆண்டில் நான் கனடாவுக்குள் அடியெடுத்து வைத்து வந்த எனது முதல் வீடு ப்ராம்ப்ட்டன் நகரம் என்பதால், என் இதயத்தில் அதற்கென ஒரு சிறப்பான இடம் அமைத்து வைத்திருக்கிறேன்; அப்போதிலிருந்து இந்நகரம் எனக்கு பெரிய அளவிலான ஆதரவையும் வெற்றிகளையும் அளித்துள்ளது. சேவ் மேக்ஸ் நிறுவனத்தில் இருக்கும் நாங்கள் இந்த புதிய கூட்டாண்மை குறித்து மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் இளைய தலைமுறையினர் என்று வரும்போது, நாங்கள் மிகவும் உற்சாகமாகவும் ஈடுபாட்டுடனும் இருக்கிறோம். பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் முதலீடு செய்வது இளைஞர்களின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது மற்றும் இது வளர்ச்சிக்கான ஆரோக்கியமான சூழலை வழங்குகிறது என்று நாங்கள் நம்புகிறோம். இந்த வகையில் இந்த நகரத்திற்கு எங்களால் எதையாவது திருப்பித் தரக்கூடும் என்பதை நாங்கள் அதிர்ஷ்டமாக உணர்கிறோம், மேலும் சமூகத்திற்கு இப்போது ஏதாவது நல்லது செய்வது என்பது, "தங்களுக்கு நன்றி" என்று சொல்வது போன்றதாக நாங்கள் என்றும் உணர்கிறோம். "

- ரமண் துவா, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் உரிமையாளர், சேவ் மேக்ஸ் ரியல் எஸ்டேட் இன்க்.

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca

லவ்லீன் திமன்

சந்தைப்படுத்தல் இயக்குனர், சேவ் மேக்ஸ் ரியல் எஸ்டேட்

905.459.7900 Ext.122 | loveleen@savemax.ca

